

## ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு

### திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே! நமதாண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

உயிர்ப்புப் பெருவிழா என்றாலே இயேசு தமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற பாடுகளை ஏற்று சிலுவையில் மரித்து சாவை வென்று உயிர்த்தெழுந்தார் என்ற எண்ணம் மட்டுமே நம் மனதில் தோன்றுகிறது. நமக்காக, நம் மீட்புக்காகத் தன்னையேக் கையளித்த தேவனுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? ஆறு வாரங்கள் தவக்கால முயற்சிகள் மேற்கொண்டோம், அதன் பயனாக என்னென்ன மாற்றங்கள் நம்மிடம் ஏற்பட்டுள்ளது என்பதச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய காலம் இது. தியானங்கள், சிலுவைப்பாதை சிந்தனைகள் இவற்றால் நம்மிடம் பொறாமை, கோபம், வெறுப்பு, புரிந்து கொள்ளாமை போன்ற இயல்பான குணங்கள் குறைந்துள்ளனவா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

கிறிஸ்துவின் உயிர்ப்பு என்றோ நடந்து முடிந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல. நாமும் ஒருநாள் நிச்சயம் கிறிஸ்துவோடு உயிர்ப்போம் என்ற நம்பிக்கையை விதைக்கும் விழா. நமக்கு மட்டுமல்ல, நம் அண்டை, அயலாருக்கும் உயிர்ப்பின் ஒளி பகிரப்பட வேண்டும். அப்போதுதான் இந்நாளை வெற்றியின் நாள் என்று நாம் கொண்டாடி, அகமகிழ்ந்து அக்களிக்க முடியும். அதற்காக நாம் இயேசு கிறிஸ்துவின் விழுயங்களை கடைப்பிடித்து நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இறைவனின் அரசு மலர இறையாட்சியின் கருவிகளாக நாம் திகழ்ந்திட வரம் வேண்டி இப்பலியினில் இணைவோம்

### முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43)

உண்மைக் கடவுளின் ஒரே மகனாகிய கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் கடவுள் அவரை உயிர்த்தெழுச் செய்தார். இவ்வுலக வாழ்வை ஒறுத்து, வாழ்வு நமக்குக் கடவுளிடமே உண்டு என்ற நம்பிக்கையில் வாழ்வோம் என்று திருத்தூதர் பேதுரு கூறுவதை முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்

### இரண்டாம் வாசக முன்னுரை (கொலோசையர் 3: 1-4)

இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல. மேலுலகு சார்ந்தவற்றை நாடவேண்டுமென கொலோசைய மக்களுக்கு திருத்தூதர் பவுல் அழைப்பு விடுக்கிறார். வாழ்வளிக்கும் கிறிஸ்து மாட்சிமையில் தோன்றும் போது அவரோடு இணைந்து இன்புறும் வாழ்வில் நாம் எப்போதும் நிலைக்க இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமாய் கேட்போம்.

## இறைமக்களின் மன்றாட்டுகள்

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. என்றென்றும் எங்களைத் தேடி வந்து அன்பு காட்டும் எம் இறைவா!

எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், கன்னியர், பொதுநிலையினர் அனைவரும் தங்களைப் புதுப்பித்துத் தம் மந்தையைப் புதுப்பிக்கும் ஆற்றல் உடையவர்களாகவும் ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகரும் துணிவு பெற்றவர்களாகவும் திகழ்ந்திட வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் பிறப்பிடமே எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் தலைவர்கள் நடுநிலை வகிப்பவர்களாகவும், சமுதாய அக்கறை உடையவர்களாகவும் எதிர்கால சந்ததியினருக்கு நல்லுலகு படைக்கும் சிறந்த தலைவர்களாகத் திகழ்ந்திடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நிறை உண்மையை நோக்கி எங்களை வழிநடத்துபவரே எம் இறைவா!

கிறிஸ்துவின் மதிப்பீடுகளான அன்பு, பணிவு, மன்னிப்பு இவற்றை எங்கள் வாழ்வில் கடைப்பிடித்து ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைவரையும் மதித்து ஏற்றுக் கொண்டு அன்புள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உம்மையே எங்களுக்காக பகிர்ந்து கொடுத்தவரே எம் இறைவா!

எங்களுடைய திறமைகளை, உடைமைகளை, நேரத்தை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ள எங்களுக்குத் தேவையான புரிதலையும் ஞானத்தையும் ஆற்றலையும் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

**நன்றி : ஆசிரியை திருமதி. ஞா.சொஸ்தினா மேரி, மேலமெஞ்ஞானபுரம்.**

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com